

---

## Shri Narayana Kavacham

श्रीनारायणकवचम्

### Document Information

---

Text title : nArAyaNa kavachaM

File name : narayana-kavacha.itx

Category : kavacha, vishhnu, narayana, vyAsa, vishnu

Location : doc\_vishhnu

Author : Maharshi Vyas

Proofread by : PSA Easwaran

Description-comments : bhAgavatamahApurANa pAramahaMsyAM saMhitAyAM shhashhThaskandhe  
nArAyaNavarmakathanaM nAmAshhTamo.adhyAyaH

Latest update : January 19, 1999, December 4, 2021

Send corrections to : sanskrit at cheerful dot c om

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

February 28, 2024

*sanskritdocuments.org*

---

---

## Shri Narayana Kavacham

---

ஸ்ரீநாராயணகவசம்

---



ஓ ஸ்ரீக்ஷேஸாய நம: |

ஓ நமோ நாராயணய |

அங்க<sup>3</sup>ந்யாஸ: -

ஓ ஓ நம: பா<sup>3</sup>யோ: |

ஓ நம் நம: ஜா<sup>3</sup>நு<sup>3</sup>நோ: |

ஓ மோம் நம: ஊ<sup>3</sup>ர்<sup>3</sup>வோ: |

ஓ நாம் நம: உ<sup>3</sup>த<sup>3</sup>ரே |

ஓ ராம் நம: ஹ்<sup>3</sup>ரு<sup>3</sup>தி<sup>3</sup> |

ஓ யம் நம: உ<sup>3</sup>ர<sup>3</sup>ஸி |

ஓ ணம் நம: மு<sup>3</sup>கே<sup>2</sup> |

ஓ யம் நம: ஸி<sup>3</sup>ர<sup>3</sup>ஸி ||

கரந்யாஸ: -

ஓ ஓ நம: த<sup>3</sup>க்ஷிண<sup>3</sup>தர்<sup>3</sup>ஜ<sup>3</sup>ந்யாம் |

ஓ நம் நம: த<sup>3</sup>க்ஷிண<sup>3</sup>ம<sup>3</sup>த்<sup>4</sup>ய<sup>3</sup>மாயாம் |

ஓ மோம் நம: த<sup>3</sup>க்ஷிண<sup>3</sup>நா<sup>3</sup>மி<sup>3</sup>காயாம் |

ஓ ப<sup>4</sup>ம் நம: த<sup>3</sup>க்ஷிண<sup>3</sup>க<sup>3</sup>நி<sup>3</sup>ஷ்டி<sup>2</sup>காயாம் |

ஓ க<sup>3</sup>ம் நம: வா<sup>3</sup>ம<sup>3</sup>க<sup>3</sup>நி<sup>3</sup>ஷ்டி<sup>2</sup>காயாம் |

ஓ வம் நம: வா<sup>3</sup>மா<sup>3</sup>நா<sup>3</sup>மி<sup>3</sup>காயாம் |

ஓ தேம் நம: வா<sup>3</sup>ம<sup>3</sup>ம<sup>3</sup>த்<sup>4</sup>ய<sup>3</sup>மாயாம் |

ஓ வா<sup>3</sup>ம் நம: வா<sup>3</sup>ம<sup>3</sup>தர்<sup>3</sup>ஜ<sup>3</sup>ந்யாம் |

ஓ ஸும் நம: த<sup>3</sup>க்ஷிண<sup>3</sup>ங்கு<sup>3</sup>ஷ்டோ<sup>2</sup>ர்த்<sup>4</sup>வ<sup>3</sup>பர்<sup>3</sup>வணி |

ஓ தே<sup>3</sup>ம் நம: த<sup>3</sup>க்ஷிண<sup>3</sup>ங்கு<sup>3</sup>ஷ்டா<sup>2</sup>ய<sup>3</sup> பர்<sup>3</sup>வணி |

ஓ வா<sup>3</sup>ம் நம: வா<sup>3</sup>மா<sup>3</sup>ங்கு<sup>3</sup>ஷ்டோ<sup>2</sup>ர்த்<sup>4</sup>வ<sup>3</sup>பர்<sup>3</sup>வணி |

ஓ யம் நம: வா<sup>3</sup>மா<sup>3</sup>ங்கு<sup>3</sup>ஷ்டா<sup>2</sup>ய<sup>3</sup> பர்<sup>3</sup>வணி ||

விஷ்ணுஷ்ட<sup>3</sup>க்ஷரந்யாஸ: -

ஓ ஓ நம: ஹ்ரு<sup>3</sup>யே |  
 ஓ விம் நம: மூர்த<sup>4</sup>நி |  
 ஓ ஷம் நம: ப்<sup>4</sup>ருவோர்மத்<sup>4</sup>யே |  
 ஓ ணம் நம: ஸிகா<sup>2</sup>யாம் |  
 ஓ வேம் நம: நேத்ரயோ: |  
 ஓ நம் நம: ஸர்வஸந்தி<sup>4</sup>ஷு |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் ப்ராச்யாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் ஆக்<sup>3</sup>நேயாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் த<sup>3</sup>க்ஷிணஸ்யாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் நைர்ரு<sup>3</sup>த்யே |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் ப்ரதீச்யாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் வாயவ்யே |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் உதீ<sup>3</sup>ச்யாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் ஐஸாந்யாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் ஊர்த<sup>4</sup>வாயாம் |  
 ஓ ம: அஸ்த்ராய ப<sup>2</sup>ட் அத<sup>4</sup>ராயாம் ||

அத<sup>2</sup> ஸ்ரீநாராயணகவசம் |

ராஜோவாச |

யயா கு<sup>3</sup>ப்த: ஸஹஸ்ராக்ஷ: ஸவாஹாந்ரிபுஸைநிகாந் |

க்ரீ<sup>3</sup>ந்நிவ விநிர்ஜித்ய த்ரிலோக்யா பு<sup>3</sup>பு<sup>4</sup>ஜே ஸ்ரியம் || 1 ||

ப<sup>4</sup>க்<sup>3</sup>வம்ஸ்தநம்மா<sup>2</sup>யாஹி வர்ம நாராயணா<sup>2</sup>மகம் |

யதா<sup>2</sup>SSததாயிந: ஸத்ருந் யேந கு<sup>3</sup>ப்தோ<sup>5</sup>ஜயந்ம்ரு<sup>3</sup>தே<sup>4</sup> || 2 ||

ஸ்ரீஸூக உவாச |

வ்ரு<sup>3</sup>த: புரோஹிதஸ்த்வாஷ்ட்ரோ மஹேந்த்<sup>3</sup>ராயாநுப்ரு<sup>3</sup>ச்<sup>2</sup>தே |

நாராயணாக்<sup>2</sup>யம் வர்மாஹ ததி<sup>3</sup>ஹைகமநா: ஸ்ரு<sup>3</sup>ணு || 3 ||

விஸ்வரூப உவாச |

தௌ<sup>4</sup>தாங்க்<sup>4</sup>ரிபாணிராசம்ய ஸபவித்ர உத<sup>3</sup>ங்முக:<sup>2</sup> |

க்ரு<sup>3</sup>தஸ்வாங்க்<sup>3</sup>கரந்யாலோ மந்த்ராப்<sup>4</sup>யாம் வாக்<sup>3</sup>யத: ஸூசி: || 4 ||

நாராயணமயம் வர்ம ஸந்நஹ்யேத்<sup>3</sup>ப<sup>4</sup>ய ஆக்<sup>3</sup>தே |

பாத<sup>3</sup>யோர்ஜாநுநோருர்வோருத்<sup>3</sup>ரே ஹ்ரு<sup>3</sup>த<sup>3</sup>யதோ<sup>2</sup>ரஸி || 5 ||

முகே<sup>2</sup> சரிரஸ்யாநுபூர்வ்யாதோ<sup>3</sup>ங்காராதீ<sup>3</sup>நி விந்யஸேத் |  
ஓ நமோ நாராயணயேதி விபர்யயமதா<sup>2</sup>பி வா || 6 ||

கரந்யாஸம் தத: குர்யாத்<sup>3</sup>த்<sup>3</sup>வாத்<sup>3</sup>ஸாக்ஷரவித்<sup>3</sup>யயா |  
ப்ரணவாதீ<sup>3</sup>யகாராந்தமங்கு<sup>3</sup>ல்யங்கு<sup>3</sup>ஷ்ட<sup>2</sup>பர்வஸு || 7 ||

ந்யஸேத்<sup>3</sup>த்<sup>4</sup>ரு<sup>3</sup>த்<sup>3</sup>ய ஓங்காரம் விகாரமநு மூர்த்<sup>4</sup>நி |  
ஷ்காரம் து ப்<sup>4</sup>ருவோர்மத்<sup>4</sup>யே ணகாரம் சிக<sup>2</sup>யா தி<sup>3</sup>ஸேத் || 8 ||

வேகாரம் நேத்ரயோர்யுஞ்ஜ்யாந்நகாரம் ஸர்வஸந்தி<sup>4</sup>ஷு |  
மகாரமஸ்த்ரமுத்<sup>3</sup>தி<sup>3</sup>ஸ்ய மந்த்ரமூர்திர்<sup>4</sup>பவேத்<sup>3</sup>பு<sup>3</sup>த்<sup>4</sup>:4 || 9 ||

ஸவிஸர்க்<sup>3</sup>ம் ப<sup>2</sup>ட<sup>3</sup>ந்தம் தத் ஸர்வதி<sup>3</sup>க்ஷு விநிர்<sup>3</sup>தி<sup>3</sup>ஸேத் |  
ஓ விஷ்ணவே நம இதி || 10 ||

ஆத்மாநம் பரமம் த்<sup>4</sup>யாயேத்<sup>3</sup>த்<sup>4</sup>யேயம் ஷட்ஸக்திபி<sup>4</sup>ர்யுதம் |  
வித்<sup>3</sup>யாதேஜஸ்தபோமூர்திமிமம் மந்த்ரமுதா<sup>3</sup>ஹரேத் || 11 ||

ஓ ஹரிர்வித்<sup>3</sup>த்<sup>4</sup>யாந்மம ஸர்வரக்ஷாம்  
ந்யஸ்தாங்க்<sup>4</sup>ரிபத்<sup>3</sup>ம: பதகே<sup>3</sup>ந்த்<sup>3</sup>ரப்<sup>3</sup>ரு<sup>3</sup>ஷ்டே<sup>2</sup> |  
த<sup>3</sup>ராரிசர்மாஸிக்<sup>3</sup>தே<sup>3</sup>ஷுசாப-  
பாஸாந்த்<sup>3</sup>தா<sup>4</sup>நோ<sup>5</sup>ஷ்டகு<sup>3</sup>ணோ<sup>5</sup>ஷ்டபா<sup>3</sup>ஹு: || 12 ||

ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்யமூர்தி-  
ர்யாதோ<sup>3</sup>க்<sup>3</sup>ணேப்<sup>4</sup>யோ வருணஸ்ய பாஸாத் |  
ஸ்த<sup>2</sup>லேஷு மாயாவடுவாமநோ<sup>5</sup>வ்யாத்  
த்ரிவிக்ரம: கே<sup>2</sup>வது விஸ்வரூப: || 13 ||

து<sup>3</sup>ர்கே<sup>3</sup>ஷ்வடவ்யாஜிமுகா<sup>2</sup>தி<sup>3</sup>ஷு ப்ரபு:4  
பாயாந்ந்ரு<sup>3</sup>ஸிம்ஹோ<sup>5</sup>ஸுரயுத்<sup>2</sup>பாரி: |  
விமுஞ்சதோ யஸ்ய மஹாட்டஹாஸம்  
தி<sup>3</sup>ஸோ விநேது<sup>3</sup>ர்ந்யபதம்ஸ்ச க்<sup>3</sup>ர்பா:4 || 14 ||

ரக்ஷத்வஸௌ மாத்<sup>4</sup>வநி யஜ்ஞகல்ப:  
ஸ்வத்<sup>3</sup>ம்ஷ்ட்ரயோந்நீதத<sup>4</sup>ரோ வராஹ: |  
ராமோ<sup>5</sup>த்<sup>3</sup>ரிகூடேஷ்வத்<sup>2</sup> விப்ரவாஸே  
ஸலக்ஷமணோ<sup>5</sup>வ்யாத்<sup>3</sup>ப<sup>4</sup>ரதா<sup>3</sup>க்<sup>3</sup>ரஜோ<sup>5</sup>ஸம்மாந் || 15 ||

மாமுக்<sup>3</sup>ரத<sup>4</sup>ர்மாத்<sup>3</sup>கி<sup>2</sup>லாத்ப்ரமாதா<sup>3</sup>-

ந்நாராயண: பாது நரஸ்ச ஹாஸாத் |  
 த<sup>3</sup>த்தஸ்த்வயோகா<sup>3</sup>த<sup>3</sup>த<sup>2</sup> யோக<sup>3</sup>நாத:<sup>2</sup>  
 பாயாத்<sup>3</sup>கு<sup>3</sup>ணேஸ: கபில: கர்மப<sup>3</sup>ந்தா<sup>4</sup>த் || 16 ||

ஸநத்குமாரோ<sup>5</sup>வது காமதே<sup>3</sup>வா-  
 த்<sup>3</sup>த<sup>4</sup>யஸீர்ஷா மாம் பதி<sup>2</sup> தே<sup>3</sup>வஹேலநாத் |  
 தே<sup>3</sup>வ்ஷிவ்ய: புருஷார்சநாந்தராத்  
 கூர்மோ ஹரிர்மாம் நிரயாத<sup>3</sup>ஸேஷாத் || 17 ||

த<sup>4</sup>ந்வந்திரி<sup>3</sup>ப<sup>4</sup>க<sup>3</sup>வாந்பாத்வபத்<sup>2</sup>யா-  
 த்<sup>3</sup>த<sup>3</sup>வந்த<sup>3</sup>வாத்<sup>3</sup>ப<sup>4</sup>யாத்<sup>3</sup>ரு<sup>3</sup>ஷபோ<sup>4</sup> நிர்ஜிதாத்மா |  
 யஜ்ஞஸ்ச லோகாத<sup>3</sup>வதாஞ்ஜஜநாந்தா-  
 த்<sup>3</sup>ப<sup>3</sup>லோ க<sup>3</sup>ணுத்தக்ரோத<sup>4</sup>வஸாத<sup>3</sup>ஹீந்த<sup>3</sup>ர: || 18 ||

த்<sup>3</sup>வையநோ ப<sup>4</sup>க<sup>3</sup>வாந்ப்ரபோ<sup>3</sup>தா<sup>4</sup>-  
 த்<sup>3</sup>பு<sup>3</sup>த<sup>3</sup>த<sup>4</sup>ஸ்து பாக<sup>2</sup>ண்ட<sup>3</sup>க<sup>3</sup>ணப்ரமாதா<sup>3</sup>த் |  
 கல்கி: கலே: காலமலாத்ப்ரபாது  
 த<sup>4</sup>ர்மாவநாயோருக்ரு<sup>3</sup>தாவதார: || 19 ||

மாம் கேஸவோ க<sup>3</sup>த<sup>3</sup>யா ப்ராதரவ்யா-  
 த்<sup>3</sup>கோ<sup>3</sup>விந்த<sup>3</sup> ஆஸங்க<sup>3</sup>வமாத்<sup>3</sup>வேணு: |  
 நாராயண: ப்ராஹ்ண உதா<sup>3</sup>த்தஸக்தி-  
 ர்மத<sup>4</sup>யந்தி<sup>3</sup>நே விஷ்ணுரீந்த<sup>3</sup>ர்பாணி: || 20 ||

தே<sup>3</sup>வோ<sup>5</sup>பராஹ்நே மது<sup>4</sup>ஹோக்<sup>3</sup>ரத<sup>4</sup>ந்வா  
 ஸாயம் த்ரிதா<sup>4</sup>மாவது மாத<sup>4</sup>வோ மாம் |  
 தோ<sup>3</sup>ஷே ஹ்ரு<sup>3</sup>ஷ்கேஸ உதார்த<sup>4</sup>ராத்ரே  
 நிஸீத<sup>2</sup> ஏகோ<sup>5</sup>வது பத்<sup>3</sup>மநாப:<sup>4</sup> || 21 ||

ஸ்ரீவத்ஸதா<sup>4</sup>மாபரராத்ர ஈஸ:  
 ப்ரத்யூஷ ஈஸோ<sup>5</sup>ஸித<sup>4</sup>ரோ ஜநார்த்<sup>3</sup>ந: |  
 தா<sup>3</sup>மோத<sup>3</sup>ரோ<sup>5</sup>வ்யாத<sup>3</sup>நுஸந்த<sup>4</sup>யம் ப்ரபா<sup>4</sup>தே  
 விஸ்வேஸ்வரோ ப<sup>4</sup>க<sup>3</sup>வாந் காலமுர்தி: || 22 ||

சக்ரம் யுகா<sup>3</sup>ந்தாநலதி<sup>3</sup>மநேமி  
 ப<sup>4</sup>ரமத்ஸமந்தாத்<sup>3</sup>ப<sup>4</sup>க<sup>3</sup>வத்ப்ரயுக்தம் |  
 த<sup>3</sup>ந்த<sup>3</sup>க<sup>3</sup>தி<sup>4</sup> த<sup>3</sup>ந்த<sup>3</sup>க<sup>3</sup>த<sup>4</sup>யரிஸைந்யமாஸு

ககூகம் யதா<sup>2</sup> வாதஸகோ<sup>2</sup> ஹுதாஸ: || 23 ||

க<sup>3</sup>தே<sup>3</sup>ஸுநிஸ்பர்ஸநவிஸ்பு<sup>2</sup>விங்கே<sup>3</sup>

நிஷ்பிண்டி<sup>4</sup> நிஷ்பிண்ட<sup>4</sup>யஜிதப்ரியாஸி |

கூஷ்மாண்ட<sup>3</sup>வைநாயகயகூரகோ-

பூ<sup>4</sup>தக்<sup>3</sup>ரஹாம்ஸ்தூர்ணய தூர்ணயாரீந் || 24 ||

த்வம் யாதுதா<sup>4</sup>நப்ரமத<sup>2</sup>ப்ரேதமாத்ரு<sup>-</sup>

பிஸாசவிப்ரக்<sup>3</sup>ரஹகோ<sup>4</sup>ரத்<sup>3</sup>ரு<sup>3</sup>ஷ்டந் |

த<sup>3</sup>ரேந்த்<sup>3</sup>ர வித்<sup>3</sup>ராவய க்ரு<sup>3</sup>ஷ்ணபூரிதோ

பீ<sup>4</sup>மஸ்வநோ<sup>3</sup>ரேர்ஹ்ரு<sup>3</sup>த<sup>3</sup>யாநி கம்பயந் || 25 ||

த்வம் திக்<sup>3</sup>மதா<sup>4</sup>ராஸிவராநிஸைய-

மீஸப்ரயுக்<sup>3</sup>தோ மம சி<sup>2</sup>ந்தி<sup>4</sup> சி<sup>2</sup>ந்தி<sup>4</sup> |

சகூலம்ஷி சர்மஞ்ச<sup>2</sup>தசந்த்<sup>3</sup>ர சா<sup>2</sup>த<sup>3</sup>ய

த்<sup>3</sup>விஷாமகோ<sup>4</sup>நாம் ஹர பாபசகூஷாம் || 26 ||

யந்நோ ப<sup>4</sup>யம் க்<sup>3</sup>ரஹோ<sup>4</sup>யோ<sup>3</sup>பூ<sup>4</sup>த்கேதுப்<sup>4</sup>யோ ந்ரு<sup>3</sup>ப<sup>4</sup>ய ஏவ ச |

ஸர்ஸு<sup>3</sup>ரே<sup>4</sup>யோ த<sup>3</sup>ம்ஷ்ட்ரி<sup>4</sup>யோ பூ<sup>4</sup>தே<sup>4</sup>யோம்<sup>3</sup>ஹோ<sup>4</sup>ய ஏவ ச || 27 ||

ஸர்வாண்யேதாநி ப<sup>4</sup>க<sup>3</sup>வந்நாமருபாஸ்த்ரகீர்தநாத் |

ப்ரயாந்து ஸங்கூயம் ஸத்<sup>3</sup>யோ யே ந: ஸ்ரேய:ப்ரதீபகா: || 28 ||

க<sup>3</sup>ருடோ<sup>3</sup> ப<sup>4</sup>க<sup>3</sup>வாந் ஸ்தோத்ரஸ்தோப<sup>4</sup>ஸ்ச<sup>2</sup>ந்தோ<sup>3</sup>மய: ப்ரபு<sup>4</sup> |

ரகூத்வஸேஷக்ரு<sup>3</sup>ச்ச<sup>2</sup>ரேப்<sup>4</sup>யோ விஷ்வக்ஸேந: ஸ்வநாமபி: || 29 ||

ஸர்வாபத்<sup>3</sup>ப்<sup>4</sup>யோ ஹரேர்நாமருபயாநாயுதா<sup>4</sup>நி ந: |

பு<sup>3</sup>த்<sup>3</sup>தீ<sup>4</sup>ந்த்<sup>3</sup>ரியமந:ப்ராணந்பாந்து பார்ஷத<sup>3</sup>பூ<sup>4</sup>ஷ்ணா: || 30 ||

யதா<sup>2</sup> ஹி ப<sup>4</sup>க<sup>3</sup>வாநேவ வஸ்துத: ஸத<sup>3</sup>ஸச்ச யத் |

ஸத்யேநாநேந ந: ஸர்வே யாந்து நாஸமுபத்<sup>3</sup>ரவா: || 31 ||

யதே<sup>2</sup>காத்மயாநுபா<sup>4</sup>வாநாம் விகல்பரஹித: ஸ்வயம் |

பூ<sup>4</sup>ஷ்ணாயுத<sup>4</sup>விங்கா<sup>3</sup>க்<sup>2</sup>யா த<sup>4</sup>த்தே ஸக்தீ: ஸ்வமாயயா || 32 ||

தேநைவ ஸத்யமாநேந ஸர்வஜ்ஞோ ப<sup>4</sup>க<sup>3</sup>வாந் ஹி: |

பாது ஸர்வை: ஸ்வருபைர்ந: ஸதா<sup>3</sup> ஸர்வத்ர ஸர்வக: || 33 ||

விதி<sup>3</sup>கூஷு தி<sup>3</sup>கூஷு<sup>3</sup>ர்த்<sup>4</sup>வமத: || 34 ||

த<sup>3</sup>ந்தர்ப<sup>3</sup>ஹிர்<sup>4</sup>க<sup>3</sup>வாந்நாரஸிம்ஹ: |

ப்ரஹாபய: ஸ்லோகப<sup>4</sup>யம் ஸ்வநேந

ஸ்வதேஜஸா க்<sup>3</sup>ரஸ்தஸமஸ்ததேஜா: || 34 ||

மக<sup>4</sup>வந்நித<sup>3</sup>மாக்<sup>2</sup>யாதம் வர்ம நாராயணாத்மகம் |

விஜேஷ்யஸ்யஞ்ஜஸா யேந த<sup>3</sup>ம்ஸிதோ<sup>5</sup>ஸூரயூத<sup>2</sup>பாந் || 35 ||

ஏதத்<sup>3</sup>தா<sup>4</sup>ரயமாணஸ்து யம் யம் பஸ்யதி சக்ஷுஷா |

பதா<sup>3</sup> வா ஸம்ஸ்ப்ரு<sup>2</sup>ஸேத்ஸத்<sup>3</sup>ய: ஸாத<sup>4</sup>வஸாத்ஸ விமுச்ச்யதே || 36 ||

ந குதஸ்சித்<sup>3</sup>ப<sup>4</sup>யம் தஸ்ய வித்<sup>3</sup>யாம் தா<sup>4</sup>ரயதோ ப<sup>4</sup>வேத் |

ராஜத்<sup>3</sup>ஸ்யுக்<sup>3</sup>ரஹாதி<sup>3</sup>ப<sup>4</sup>யோ வ்யாக்<sup>4</sup>ராதி<sup>3</sup>ப<sup>4</sup>யஸ்ச கர்ஹிசித் || 37 ||

இமாம் வித்<sup>3</sup>யாம் புரா கஸ்சித்தகௌஸிகோ தா<sup>4</sup>ரயந் த்<sup>3</sup>விஜ: |

யோக<sup>3</sup>தா<sup>4</sup>ரணயா ஸ்வாங்க<sup>3</sup>ம் ஜஹௌ ஸ மருத<sup>4</sup>ந்வநி || 38 ||

தஸ்யோபரி விமாநேந க்<sup>3</sup>ந்த<sup>4</sup>ர்வபதிரேகதா<sup>3</sup> |

யயௌ சித்ரரத: ஸ்த்<sup>3</sup>ரீபி<sup>4</sup>ர்வ்ரு<sup>2</sup>தோ யத்ர த்<sup>3</sup>விஜக்ஷய: || 39 ||

க<sup>3</sup>க<sup>3</sup>நாந்ந்யபதத்ஸத்<sup>3</sup>ய: ஸவிமாநோ ஹ்யவாக்ஸிரா: |

ஸ வாலகி<sup>2</sup>ஸ்யவசநாத<sup>3</sup>ஸ்த்<sup>2</sup>ந்யாதா<sup>3</sup>ய விஸ்மித: |

ப்ராஸ்ய ப்ராசீஸரஸ்வத்யாம் ஸ்நாத்வா தா<sup>4</sup>ம ஸ்வமந்வகா<sup>3</sup>த் || 40 ||

ஸ்ரீஸூக உவாச |

ய இத<sup>3</sup>ம் ஸ்ரு<sup>2</sup>ணுயாத்காலே யோ தா<sup>4</sup>ரயதி சாத்<sup>3</sup>ரு<sup>2</sup>த: |

தம் நமஸ்யந்தி பூ<sup>4</sup>தாநி முச்ச்யதே ஸர்வதோ ப<sup>4</sup>யாத் || 41 ||

ஏதாம் வித்<sup>3</sup>யாமதி<sup>4</sup>க<sup>3</sup>தோ விஸ்வருபாச்ச<sup>2</sup>தக்ரது: |


த்ரையோக்யலக்ஷமீம் பு<sup>3</sup>பு<sup>4</sup>ஜே விநிர்ஜித்ய ம்ரு<sup>2</sup>தோ<sup>5</sup>ஸூராந் || 42 ||

|| இதி ஸ்ரீமத்<sup>3</sup>பா<sup>4</sup>க<sup>3</sup>வதமஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்


ஷஷ்ட<sup>2</sup>ஸ்கந்தே<sup>4</sup> நாராயணவர்மகத<sup>2</sup>நம் நாமாஷ்டமோ<sup>5</sup>த<sup>4</sup>யாய: ||

The nyAsa in the beginning is from 13 kavacha sangraha.

The kavacha is from Bhagavatam and does not include nyAsa system.

——  
*Shri Narayana Kavacham*

pdf was typeset on February 28, 2024

——  
Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

